

mamespingi no ya'azuonu

pano mosola ngangho'ɰ ci mamespingi no ya'azuonu, mosocu  
tuvcongɰ hocuc'ola noepohɰ namo cihi ci okosi. homio, ohsi  
nana usa no hahocngɰ no meefucu ho tɰtɰɰta 'e mamespingi, ho  
hafa emo'usnu maita'e no na'no fuengu, tacunic'o to oko ho isi  
eutotaveia to inosi ho yainca, “biebimi to 'oahngɰ.”

ho mohcu emomcovhi ho mino ceonɰ, mio nana  
asngɰcɰ tibkocɰ no ehti no evi, ho teongasi no ihe mia ci  
ceonɰ na mamespingi, ac'ɰhɰ ho micu sɰc'ɰhɰ no hnou no  
meefucu cimo yono fuengu, ntesi akoeva no humii honcila  
meelɰ toekameosɰ.

o'amos'a ake'i meelɰ toekameosɰ, ci isi'so asngɰcvac'o  
pocenga to meefucu, avaho mio'so mah'mahafo 'o mamespingi,  
te'so ma'nga ngoveo honci mioci toekameosɰ. mohcula  
alɰ aomane homo no'upu no meefucu ho yono na'no fuengu,  
o'amo noana'o ohsicula peyafa na oko ci ohsi ngho'ɰ, o'a

namo ma'to'tohungu no mioci pkaako, ci tesis'a pohcingha to meefucu na oko.

aamzocu saasmoyuskx na oko, leasi asngucva eyahahafa no meefucu ho e'ohx, ohsi nana mi'usni no inosi na oko ho yainca, " ho tekola fiho e'ohx, tekola miikikieingi ho 'o'aiti, honcikola baito nomo yaa ezoyxa, zou ic'o na ohtola i'mii. " ohsicu acxha eusvuta ta oko, ho poa cohivneni na ohe i'mizi.

ataveisi, moso a'amtx baito no ezoyx ho moso e'ohx na oko, ohsicu nana eusvuta no inosi, mosocu nana ahoi aasoe atpu'u no ton'u ho sia no inosi, tee akoeva no cxyx honcila meelx pkaako.

ho mohcu amso na ihe zotpu'i ci ton'u, mosocu aha'o aasoe toekameosx to emoo to meefucu, ho emo'usnu no ohsi aiti

no oko ci ezoezoyx, ho micu emo'usnu maica, monana mino ohela aueva mia ci ceonx, ihe nana humzi 'o ohsi tibkobkoca to inosi ci ma'e'evi, micu nana alx kaahkumnx na mayuyuvahisi.

mosocu esmi no emoo no puutu, ohe nana poa yxteumx ho to'usni, yaeza poa totoefungx no aemanahe, ohe 'ae'aenguza

honcihe teov'oha no meefucu. o'amo aomane micu esmi namo meobango, ohec'o osnia tuocosi no meefucu na puutu ho yainca. " pano mo ahtu esmi tan'e ci cou? " yut'inga no puutu ho yainca. " 'a panto, micu ake'i noana'o nemo sucaefi, teko nana amaka teov'oha! " mohcu nana yusuhngu na meefucu ho aha'o mongsi no hiasi nac'o, maiyuesu hocu maine'e ne na'no fuengu.

micu i'vaho e'ohu 'o na'ina ho emomaine'e, mohcu alu 'eopsi ho mohcu suc'uhu no emoohu, mo nana yono ciengona no hifi na inosi ho eububu, yainca no ohsila teongasi ci oko. " ci mais'a eububu to ino eni? " isis'a taakoknueva na koyusi, isic'o asngueva yainca micu kuzo 'o inosi, ho ihe o'teahta elua, acuhu na'no kokaekaebu ho 'aveoveoyu homo meelu i'vaho yupteilu 'emo conoemoo.

亞阿如喔努的女人

有一位懷孕的亞阿如喔奴的女人，她失去了先生僅和兒子生活在一起。有一天被魅夫祝的男人抓走了，抓去很深山的山裡，兒子隨著回音聽到母親交代說：「去找親戚。」

走了很遠的路，她一路一直折斷樹枝放置在走過的路上，想說要是可以逃跑就知道路線，直到到了魅夫祝的家。

她沒辦法逃跑，因為魅夫祝一直監視她，又因為懷孕更加困難。她住在很深山魅夫祝的家已有一段時間，後來就把小孩生了下來，她不敢再妄想要逃跑，深怕魅夫祝會傷害她的小孩。

小孩已長大成青少年，魅夫祝常常帶他去打獵，媽媽對青少年說：「你跟著去打獵時，你要觀看四周，要是看到有旱田有種植農作物，那就是我們原來住的地方。」媽媽就把來來攏去脈全部告訴了青少年。

再去打獵時最後青少年真的看到了有旱田，回家馬上報告媽媽，媽媽開始偷偷地收藏了小米，要是可以逃跑就可以當便當。

他們壓制的小米已經存夠了，就偷偷地從魅夫祝的家逃跑，往青少年看到的旱田方向去。走的方向正是媽媽以前走的路，被折斷過的樹枝橫生的枝已經長高了。

他們到達了漢人的家，讓他們進家門並讓他們躲起來，深怕一定會被魅夫祝追趕到。沒多久追趕的人就到了，魅夫祝馬上問漢人說：「有鄒族的人經過這裡嗎？」漢人回答說：「有，經過這裡時已很長一段時間，你可能追不上喔。」魅夫祝聽到漢人說的話很難過，直接坐在石頭上哭，流著眼淚走回去深山。

母子又再次出發去回家的路上，到家時已經是傍晚，媽媽在家後方吹竹片，被留下的那位兒子聽到說：「這好像是媽媽吹的！」他不相信自己的耳朵因為他認為媽媽已經過世，因為也一直找不到。媽媽回家又帶了個弟弟，一家人能夠重逢開心又感恩。